

## கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த மனித வள அபிவிருத்தி நிறுவகம் - 2022

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த மனித வள அபிவிருத்தி நிறுவகத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2022 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 107(5) ஆம் உப பிரிவு மற்றும் 18 ஆவது பிரின் கீழ் விதிக்கப்பட்டுள்ள 1979 இன் 11 ஆம் இலக்க மனித வள அபிவிருத்தி நிறுவக விதப்புரையின் 23 ஆம் பிரிவு மற்றும் பல்கலைக்கழக சட்டத்தின் 108(1) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரை மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராஞ்மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் நிறுவகத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றவினையும் காசப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

நிறுவகத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றவினையும் காசப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவனத்தை

கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துவதல் மற்றும் நிறுவகம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆணைக்குப்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலாந்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### **1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு**

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டினைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவகத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு

கணக்கீட்டிற்காக சபையின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருள்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருள்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பறப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிறுவனத்தின் நிர்வாக நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலனல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்  
1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

**உரிய நியமங்களின் தொடர்புடன்  
இணங்காமை**

**முகாமைத்துவத்தின்  
கருத்துரை**

**பரிந்துரை**

இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் எதிர்வரும் ஆண்டின் போது இலங்கை 7 இன் 65 ஆம் பந்தியின் பிரகாரம் மீள்மதிப்பீடு செய்வதற்கு பொதுத்துறை சொத்தொன்றின் இழிவுப் பெறுமதி மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும். பயன்தரு ஆயுட்காலம் வருடாந்தம் மீளாய்வு நியமத்தின் பிரகாரம் செய்யப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட வேறுபாடுகள் நடவடிக்கை எடுத்தல் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் நேரடிக்கை எடுத்தல் இன் பிரகாரம் கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் 3 இன் பிரகாரம் கணக்கீட்டு மதிப்பீட்டு நேரடிக்கை எடுத்தல் வேறுபாடாக கணக்கீடு செய்யப்படல் வேண்டும். எனினும் முழுமையாக நேரடிக்கை எடுத்தல் பெறுமானத் தேய்வு செய்யப்பட்டிருந்த போதும் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்ற வேண்டும்.

கிரயம் ரூபா 5,041,834 ஆன நூலகப் புத்தகங்கள், அலுவலக உபகரணங்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் தளபாடப் பொருட்கள் தொடர்பாக அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டின் பாடநெறி வருமானத்தில் ரூபா 73,960,254 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூபா 722,800 நிதிச் செயலாற்றல் கூற்றில் ஆண்டின் வருமானமாக காண்பிக்கப்படாமல் முறையே அபிவிருத்தி நிதியத்திற்கும், பிற்போட்ட வருமானக் கணக்கிற்கும் செலவு வைக்கப்பட்டதன் காரணமாக ஆண்டின் வருமானம் ரூபா 74,683,054 இனால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	அபிவிருத்தி நிதியத்திற்கு மேற்கொள்ளப்பட்ட மாற்றல்கள் நிறுவகத்தின் பொதுவான வருமானமாக கவனத்திற்கொள்ள முடியாதிருந்ததுடன் அது நேரடியாக அபிவிருத்தி நிதியத்தின் வருமானம் ஒன்றாக கருதப்படல் வேண்டும். இதனால் உரிய பெறுமதியை இலாபத்தில் குறைத்துக் காண்பிக்க முடியாதிருந்தது.	ஆண்டிற்குரிய வருமானம் ஆண்டின் வருமானத்திற்கு எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ)	நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையான சொத்து தொகுதிகள் இரண்டினது பயன்தரு ஆயுட்காலத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் ஆண்டின் பெறுமானத் தேவை கணிப்பிடப்பட்டதன் காரணமாக ஆண்டின் பெறுமானத் தேவை 923,340 இனால் மிகைக் கணிப்பீட்டிற்கு உட்பட்டிருந்தது.	பெறுமானத் தேவை கணிப்பிடும் கொள்கையின் பிரகாரம் பெறுமானத் தேவை கணிப்பிடப்படுகின்றது. எனினும் சொத்துக்களை மீள்மதிப்பீடு செய்யும் போது உரிய சொத்து தொகுதிகளில் பல்வேறு சொத்து வகைகளுக்கு தனித்தனியாக மீள் மதிப்பீடு செய்யப்படுவதுடன் அந்த சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலம் மாற்றங்கள் மற்றும் அப்பெறுமதிகள் யாவற்றையும் காண்பித்தல் வசதியீணமாகும்.	ஆண்டிற்குரிய பெறுமானத் தேவைகளை சரியாக கணிப்பிட்டு கணக்கீடு செய்தல் வேண்டும்.
(இ)	மீளாய்வாண்டின் போது நூலக அபிவிருத்தி நிதியமொன்று (Library Development Fund) ஏற்படுத்தப்பட்டு அந்த நிதியத்திற்கு 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியின் போது கிடைக்கப்பெற்ற நூலக வைப்புக்கள் (Student Library Deposit) ரூபா 2,073,000 தொகை மாற்றப்பட்டிருந்த	நூலக வைப்பாகக் கிடைக்கப்பெற்ற எந்தவொரு தொகையும் ஆண்டின் போது நூலக அபிவிருத்தி நிதியத்திற்கு மாற்றப்படுவதுடன் நூலகக் கட்டணமாக கிடைத்த பணம் மாத்திரம் அக்கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.	நிதிக் கூற்றுக்களில் தேவையான வெளிப்படுத்தல்களை செய்தல் வேண்டும்.

போதிலும் அது தொடர்பாக உரிமை மூலதன மாற்றங்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப் கூற்றில் படுத்தப்பட்டிருக்கவில்லை. காண்பிக்கப்பட்டுள்ளது.

## 1.6 செலுத்த வேண்டிய கணக்குகள்

<b>கணக்காய்வு அவதானிப்புக்கள்</b>	<b>முகாமைத்துவத்தின் கருத்துரை</b>	<b>பரிந்துரை</b>
-----------------------------------	------------------------------------	------------------

03 வருடங்களுக்கும் முதல் கொண்டுவரப்படுகின்ற கூட்டுமொத்தமான ரூபா 312,568 நிறுத்தி வைத்தல் கீழ்க்கண்ட வெள்ளும்.	05 உரிய தீர்த்துவைப்பதற்குத் தேவையான சகல சந்தர்ப்பங்களையும் நிறைவேற்றாமையினால் தீர்த்து வைக்கப்படவில்லை.	உரிய தரப்பினருக்கு தீர்த்துவைப்பதற்கு எடுத்தல் வேண்டும்.
---	--	--

## 1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

<b>சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு</b>	<b>இணங்காமைகள்</b>	<b>முகாமைத்துவத்தின் கருத்துரை</b>	<b>பரிந்துரை</b>
---	--------------------	------------------------------------	------------------

(அ) இலங்கை சன்னாயக சோசலிசு குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் நிதிப் பிரமாணம் 371(5)	பெறப்பட்ட உப கட்டுநிதி பணிகள் முடிவடைந்து 10 நாட்களுக்குள் தீர்க்க வேண்டியிருந்த போதிலும் 07 சந்தர்ப்பங்களின் போது வழங்கப்பட்ட ரூபா 345,600 கூட்டுத் தொகையான உப கட்டுநிதிகள் 11 நாட்கள் முதல் 50 நாட்கள் வரையான காலம் கையில் வைத்திருந்து முழுமையாக பணமாக மீண்டும் தீர்க்கப்பட்டிருந்தது.	உரிய குறைபாடுகளை சரிசெய்வதற்கு நடவடிக்கை நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
---	---	---	---

(ஆ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2012 சனவரி 04 ஆம் திகதியில் இலக்கம் 974 என்ற ஆணைக்குழுவின் சுற்றறிக்கை	2021 ஆம் ஆண்டின் போது ஒப்பந்த அடிப்படையில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் பதவிக்காக 08 உத்தியோகத்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்த்தல் நடைமுறைக்குப் புறம்பாக சேர்க்கப்பட்டிருந்தனர்.	முன்னாள் பணிப்பாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அடிப்படையில் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.	இருந்த பணிப்பாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அடிப்படையில் மேற்கொள்ளல் வேண்டும்.
---	---	--	--

**2. நிதி மீளாய்வு**  
**2.1 நிதி விளைவுகள்**

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 41,801,341 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 2,151,637 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 39,649,704 அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு குறுங்கால வைப்பின் அடிப்படையிலான வட்டி வருமானம் ரூபா 52,048,535 இனாலும், பாடநெறி வருமானம் ரூபா 45,084,371 இனாலும் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

**2.2 பிரதான வருமானங்கள் மற்றும் செலவின விடயங்களின் முக்கிய பகுப்பாய்வு**

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டில் அரசாங்கத்தின் மானியம் 2.6 சதவீதத்தால் குறைவடைந்திருந்ததுடன் குறுங்கால வைப்பின் அடிப்படையிலான வட்டி வருமானம் 218 சதவீதத்தினாலும், ஏனைய பாடநெறி வருமானம் 77 சதவீதத்தாலும், பாடநெறி செலவினங்கள் 84 சதவீதத்தினாலும் உயர்வடைந்திருந்தது.

**2.3 விகிதாசாரப் பகுப்பாய்வு**

கடந்த ஆண்டில் 3:1 ஆன நடைமுறை விகிதம் மீளாய்வாண்டில் 5:1 ஆக இருந்ததுடன் கடந்த ஆண்டில் 1.1 சதவீதமான இலாப விகிதம் மீளாய்வாண்டில் 14 சதவீதமாக இருந்தது.

**3. செயற்பாட்டு மீளாய்வு**

**3.1 நிதியத்தின் குறைவான பயன்பாடு**

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
நிதியம் ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாமல் நலன்புரி மற்றும் சமூகப் பொறுப்புக்கள் நிதியத்தில் ரூபா 3,815,947 ஆன மீதி இரண்டு வருட காலத்திலிருந்தும், பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிதியத்தில் ரூபா 1,252,313 ஆன மீதி மீளாய்வாண்டின் போதும் பயன்படுத்தப்படாமல் குறைவாக பயன்படுத்தப்பட்டிருந்தது.	தற்போது அரசாங்கத்தில் காணப்படுகின்ற செலவினங்களை வரையறுக்கும் கொள்கையின் அடிப்படையில் இந்த நிதியத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்காக பணத்தை ஈடுபடுத்துவதற்கு வசதியினமாக இருந்தது.	இலக்கிடப்பட்ட பணிகளை இனங்கண்டு திட்டத்துடன் செலவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.